

ம.ஜெனீட்டா - கே/தெஹி/ களனி தமிழ் வித்தியாலயம் எட்டியாந்தோட்டை  
அலகு - 6 உணவை ஆயத்தப்படுத்தலும் சமைத்தலும்

உணவை ஆயத்தப்படுத்தும் போதும், சமைக்கும் போதும் அதன் தரப்பண்புகளைப் பாதுகாப்பதற்கு உயர் நுட்ப முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.

உணவை ஆயத்தப்படுத்துவதற்குறிய நுட்ப முறைகள்

பிசைதல் (Kneading)

கலத்தல் (Mixing)


மடித்தல் - புரட்டல் (Folding)

துண்டுகளாக வெட்டுதல் (Cutting)

பதப்படுத்தல் (Seasoning / Marinating)

அடித்தல் (Beating)

குழையல் மா (Dough)



திண்மக் குழையல் மா

சிறிதளவு கொழுப்பு, நொதிவகை சீனி, நீர் ஆகியவை உள்ளடக்கப்பட்ட திண்ம மா கலவை

உ+ம் மீன்பாண் (Fish Bun) பணில், பாண்

திரவக் குழையல் மா

மா, நீர் அல்லது தேங்காய்ப்பால் அடங்கிய தடிப்பான திரவம்

உ+ம் பான்கேக் (சுருட்டப்பம்) கொக்கில்

❖ குழையல் மாவினுள் மீன்சக்தி உருவாவதற்கு, கோதுமையில் உள்ள குஸ்டன் எனும் புரதம் காரணமாக அமைகின்றது.

உணவைப் பொங்கல் செய்வதற்கு பாவிக்கப்படும்

தனிக்கல அங்கி

நொதி (மதுவம்)

## இரசாயனக் கலவைகள்

பேக்கிங் பவுடர் (சோடியமிருகாபனேற்று அடங்கிய கலவை)

அப்பச் சோடா (சோடியமிருகாபனேற்று)

உணவுகளில் பல்வகைத்தன்மையை ஏற்படுத்திக் கொள்ளவும், அலங்காரத்தைப் பெற்றுக் கொள்ளவும் துண்டுகளாக வெட்டும் நுட்ப முறைகள்.

வெட்டும் முறை	வெட்டும் விதம்
ஜலியின் முறை (Julienne cut)	<p>மெல்லிய நீளமான முறையில் வெட்டுதல்.</p> <ul style="list-style-type: none"> <li>நீளம் செ.மீ - 2 - 5, அகலம் மி.மீ. 2</li> <li>தடிப்பு மி.மீ - 2</li> </ul>
புருஞல் (Brunoise cut)	<ul style="list-style-type: none"> <li>அளவுள்ள மெல்லிய நீளத் துண்டுகளாக வெட்டுதல்.</li> <li>இதனை மீண்டும் சிறு துண்டுகளாக வெட்டுதல் 3mm நீளம்</li> <li>3mm அகலம், தடிப்பு 3mm சிறிய சதுரங்களாக வெட்டுதல்</li> </ul>
மஸ்துவான் முறை (மஸ்டோய்ன் முறை) (mace doine cut)	<ul style="list-style-type: none"> <li>5mm நீளமும், 5mm தடிப்பு 5mm அளவில் சதுரத் துண்டுகளாக வெட்டுதல்</li> </ul>
பெய்சன் முறை (Paysannee)	<ul style="list-style-type: none"> <li>3mm தடிப்பும், பக்கத்துக்கு 1cm முக்கோண வடிவமானது.</li> <li>3mm தடிப்புடைய, பக்கம் 1cm நீளமடைய சதுர வடிவானது.</li> <li>3mm தடிப்புடைய 1cm ஆரையுடைய வட்ட வடிவமானது.</li> </ul>

## பரவல்

செறிவு கூடிய ஊடகத்திலிருந்து செறிவு குறைந்த ஊடகத்திற்கு துணிக்கைகள் பயணித்தல் பரவல் எனப்படும்.

## புறப்பரசாரணம்

நீர்த்துணிக்கைகள் அதிக செறிவுள்ள இடத்திலிருந்து குறைந்த செறிவுள்ள இடத்திற்கு பங்கூடு புகவிடும் மென்சவ்வினாடாகப் பயணம் செய்தல் புறப்பிரசாரணம் எனப்படும்.

## உணவு சமைக்கும் முறைகள்

### சமைத்தல்

சமைத்தல் என்பது ஆயத்தப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை வெப்பமேற்றுவதால் உணவை உண்பதற்கு ஏற்ற நிலைக்கு கொண்ட வருவதாகும்.

### உணவு சமைப்பதன் முக்கியத்துவம்

- ❖ உண்பதற்குப் பொருத்தமான முறைக்கு மாற்றுவதற்கு
- ❖ உணவுச் சமிபாட்டை இலகுவாக்குவதற்கு
- ❖ நுண்ணங்கிகளை அழிப்பதற்கு
- ❖ நச்சப் பதார்த்தங்களை நீக்குவதற்கு (Toxins)
- ❖ உணவின் சுவையை அதிகரிப்பதற்கு
- ❖ உண்டி விருப்பைத் தூண்டுவதற்கு
- ❖ உணவு வேளைகளில் பல்வகைத் தன்மை ஏற்படுத்துவதற்கு
- ❖ உணவின் வாசனையை மேம்படச் செய்வதற்கு
- ❖ உணவைப் பாதுகாப்பதற்கு

### வெப்பமேற்றப்படும் முறைகள்

- ❖ கடத்தல் (Conduction)
- ❖ மேற்காவகை (convection)
- ❖ கதிர்ப்பு (Radiation)

### கடத்தல்

திண்மப் பதார்த்தங்களில் துணிக்கைகளிலிருந்து துணிக்கைக்கு வெப்பம் கொண்டு செல்லல் கடத்தல் எனப்படும்.

## மேற்காவுகை

நீர்ப்பாத்திரமொன்றை வெப்பப்பட்டதும் போது பாத்திரத்தின் அடிப்பகுதியிலுள்ள நீர்த்துணிக்கைகள் சூடேறி விரிவடையும். இதனால் அதன் அடர்த்தி குறைந்து மேலோக்கிச் செல்லும். பாத்திரத்தின் மேலுள்ள அடர்த்தி கூடிய குளிர்ந்த நீர் பாத்திரத்தின் அடிப்பகுதிக்கு வரும். இவ்வாறு தொடர்ச்சியாக நிகழ்தல் மேற்காவுகை எனப்படும்.

## கதிர்ப்பு

ஊடகம் ஒன்று உள்ள நிலையிலோ அல்லது நிலையிலோ கதிர்கள் மூலமாக வெப்பம் கடத்தப்படும் முறை கதிர்ப்பு எனப்படும்.

## உணவு சமைக்கும் முறைகள்

